

August 04, 2024

Corporate Relationship Department BSE Limited PJ Towers Dalal Street Mumbai - 400 001

Dear Sirs,

Security Code – 526783

Sub: Newspaper advertisement for dispatch of Notice of the 30th Annual General Meeting

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015, please find enclosed herewith copy of advertisement on the Record Date, Book Closure, e-voting details and the date of the 30th Annual General Meeting published in the newspapers i.e., Financial Express (English) and Makkal Kural (Tamil) on August 03, 2024.

The same will be available in the website of the Company at www.dragarwal.com.

Kindly take the above in your records.

For Dr. Agarwal's Eye Hospital Limited

Meenakshi Jayaraman Company Secretary and Compliance Officer

Encl.: As above





SHEMAROO ENTERTAINMENT LIMITED

CIN: L67190MH2005PLC158288 Regd. Office: Shemaroo House, Plot No. 18, Marol Co-op Indl. Estate, Off Andheri Kurla Road, Andheri (E), Mumbai - 400059, Tel: +91 22 4031 9911; E-mail Id: investors_services@shemaroo.com, Website: www.shemarooent.com

INFORMATION REGARDING 19™ ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCE (VC) / OTHER AUDIO VISUAL MEANS (OAVM).

- Shareholders may please note that the 19th Annual General Meeting (AGM) of the Company will be held through VC/OAVM, in compliance with all the applicable provisions, circulars of the Companies Act, 2013 and the Securities and Exchange Board of India (SEBI) (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and the Rules made thereof to transact the businesses that will be set forth in the Notice of the ensuing
- 2. Physical copies of the Notice of the AGM and Annual Report for the Financial Year 2023-24 shall be sent to Shareholders who request for the same. It will also be available on the Company's website at www.shemarooent.com and on the website of the Stock Exchanges.
- Members are encouraged to express their views / send their queries in advance mentioning their name demat account number / folio number, email id, mobile number at compliance.officer@shemaroo.com Questions / queries/ speakers name received by the Company in advance shall only be considered and responded during the AGM.
- 4. Manner of registering / updating email addresses:
 - Shareholders holding shares in physical mode and who have not updated their email addresses are requested to update their email by writing to the Company at compliance.officer@shemaroo.com along with the copy of the signed request letter mentioning the name and address of the Shareholder, self-attested copy of the PAN card, and self-attested copy of any document (eg.: Driving License, Election Identity Card, Passport, Aadhar) in support of the address of the Shareholder.
 - Shareholders holding shares in dematerialized mode are requested to register / update their email addresses with the relevant Depository Participants.
- Manner of casting vote through e-voting:
 - Shareholders will have an opportunity to cast their votes remotely on the businesses as set forth in the Notice of the ensuing AGM through remote e-voting system.
 - The login credentials for casting the votes through e-voting shall be made available to the Shareholders through email after successfully registering their email addresses in the manner provided above.
 - . The detailed procedure for casting the vote through e-voting shall be provided in the Notice of the AGM. The details will also made available on the website of the Company.

For Shemaroo Entertainment Limited

Place : Mumbai

Pooja Sutradhar Company Secretary & Compliance Officer Date: August 03, 2024



TATA POWER (Corporate Contracts Department, 5th Floor Station B) Tata Power, Trombay Thermal Power Station Chembur-Mahul, Mumbai 400074, Maharashtra, India

(Board Line: 022-67175248, Mobile: 9234000582) CIN: L28920MH1919PLC000567 NOTICE INVITING EXPRESSION OF INTEREST

The Tata Power Company Limited hereby invites Expression of Interest for following Services for Inspection and Overhauling of Sea Water and Cooling Water System of Unit 5 (1x500 MW) during outage FY 25 for Trombay Thermal Power Station For detail NIT, please visit Tender section on website https://www.tatapower.com. Last date for receipt of request for issue of bid document is 22" August 2024.

NPST

NETWORK PEOPLE SERVICES TECHNOLOGIES LIMITED

Registered office: Off No. 427/428/429, A - Wing, NSIL, Lodha Supremus II, Road No. 22, Wagle Industrial Estate, Thane (W) - 400604, Maharashtra, India CIN: L74110MH2013PLC248874, Website: https://www.npstx.com Email: cs@npstx.com

NOTICE is hereby given that the 11th Annual General Meeting (AGM) of Members of Network People Services Technologies Limited will be held on Monday, 26* August 2024 at 12:30 PM (IST) through Video Conference (VC) / Other Audio Visual Means (OAVM) to transact the businesses, as set out in the Notice convening AGM. The venue of the said Meeting shall be deemed to be the registered office of the Company situated at Off No. 427/428/429, A - Wing, NSIL, Lodha Supremus II, Road No. 22, Wagle Industrial Estate, Thane (W) - 400604, Maharashtra, India. The Company has already dispatched the Annual Report for the financial year 2023-24 along with the Notice convening AGM, through electronic mode to the Shareholders whose email addresses are registered with the Company and/or Depositories in accordance with the Circulars issued by the Ministry of Corporate Affairs and Securities and Exchange Board of India. The Annual Report along with the Notice of the AGM is also available on the website of the Company at https://www.npstx.com and on the website of National Depository Services Limited (NDSL) at http://www.evoting.nsdl.com.

Notice is also hereby given that pursuant to the provisions of Section 91 of the Companies Act, 2013 ("Act") and the applicable rules framed thereunder that the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Tuesday, 20° August, 2024 to Monday, 26° August, 2024 (both days inclusive) for the purpose of 11" AGM of the Company.

Remote e-voting and e-voting during AGM:

Pursuant to the provisions of Section 108 of the Act and Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended and Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Shareholders are provided with the facility to cast their votes on all the resolutions as set forth in the Notice convening the AGM using electronic voting system ('Remote e-voting') provided by NSDL. The voting rights of Shareholders shall be in proportion to the equity shares held by them in the paid-up equity share capital of the Company as on Friday, 16th August, 2024 ('cut-off

The remote e-voting period commences on Friday, 23" August, 2024 at 9:00 AM IST and will end on Sunday, 25th August, 2024 at 5:00 PM IST. During this period, the Shareholders may cast their vote electronically. The remote e-voting module shall be disabled by NSDL thereafter. Those Shareholders, who shall be present in the AGM through VC/OAVM facility and had not cast their votes on the resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system during the AGM.

The Shareholders who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend/participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast

Any person, who acquires shares of the Company and becomes a Shareholder of the Company after the Notice has been sent electronically by the Company, and holds shares as on the cut-off date i.e. Friday, 16" August, 2024; may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.co.in. However, if he/she is already registered with NSDL for remote e-voting, then he/she can use his/her existing User ID and password for casting the votes.

In case of any queries pertaining to e-voting, Shareholders may refer to the Frequently Asked Questions ("FAQs") available at https://www.evoting.nsdl.com under help section or contact at 022 - 48867000. In case of any grievances relating to e-voting please contact Ms. Pallavi Mhatre at the designated email id evoting@nsdl.co.in.

The details of the AGM are available on the website of the Company a https://www.npstx.com, NSDL at https://www.evoting.nsdl.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com.

For Network People Services Technologies Limited

Place: Thane Date: August 03, 2024

Chetna Chawla Company Secretary and Compliance Officer

Satchmo **Holdings Limited**

SATCHMO HOLDINGS LIMITED

(formerly known as NEL Holdings South Limited) Regd. Office: No. 110, A Wing, Level 1 Andrews Building, M.G.Road Bangalore KA 560001 IN CIN: L93000KA2004PLC033412, website - www.satchmoholdings.in Phone: +91 80 2227 2220

Statement of Consolidated unaudited financial results for the quarter and three months ended June 30, 2024

(Rs. in Lakh) except EPS data

			Previous		
SI. No.	Particulars	3 months ended 30-06-2024	Preceding 3 months ended 31-03-2024	3 months ended 30-06-2023	year ended 31-03-2024
		Unaudited	Audited	Unaudited	Audited
1	Total Income	261	2,602	7,651	13,348
2	Net (Loss)/profit for the period (before tax and exceptional items)	(315)	660	3,196	1,480
3	Net (Loss)/profit for the period before tax (after exceptional items)	2,935	1,061	3,196	1,470
4	Net (Loss)/profit for the period after tax (after exceptional items)	2,935	1,171	3,175	1,580
5	Total Comprehensive (Loss)/ Income for the period [Comprising (loss)/profit after tax	1089020	00000000	3.900042.000	5/3202
2228	and Other Comprehensive (loss) / Income after tax]	2,934	1,166	3,175	1,576
6	Equity Share Capital	14,583	14,583	14,583	14,583
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet				
	of the previous year	3.53	\$6		
8	Earnings/(Loss) Per Share ('EPS') (of Rs. 10 each; not annualised for the quarter)	00000			
	(a) Basic	2.01	0.80	2.18	1.08
	(b) Diluted	2.01	0.80	2.18	1.08

Notes to the financial results:

- The above consolidated financial results have been reviewed by the Audit committee and approved by the Board of Directors of the Company at its meeting held on 2nd August 2024. The statutory auditors have conducted a limited review of the standalone Financial Results of the Company for the period ended 30th June, 2024.
- 2. These Consolidated unaudited financial results presented above is prepared in accordance with an amended Indian Accounting Standards (Ind AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013 of the Companies (Indian Accounting Standards) Rules, 2015. These results are uploaded on the Company website i.e. www.satchmoholdings.in and on the Stock Exchanges where the shares of the Company are listed i.e. www.bseindia.com. These results include the result of the following
- Subsidiaries: Northroof Ventures Private Limited (formerly known as NHDPL South Private Limited) and Marathalli Ventures Private Limited (formerly known as NUDPL Ventures
- Statement of unaudited Standalone financial results for three months ended June 30, 2024 disclose the following.

	Particulars		Quarter ended			
SI. No.		3 months ended 30-06-2024	Preceding 3 months ended 31-03-2024	3 months ended 30-06-2023	Previous year ended 31-03-2024	
		Unaudited	Audited	Unaudited	Audited	
1	Total Revenue	7,703	14,921	1,113	17,023	
2	Profit/(Loss) before tax	3,286	6,856	(2,094)	(5,693)	
3	Profit/(Loss) after tax	3,268	6,911	(2,112)	(5,693)	

- 5 Ministry of Corporate Affairs ("MCA") notifies new standards or amendments to the existing standards under Companies (Indian Accounting Standards) Rules as issued from time to time. For the year ended March 31, 2024. MCA has not notified any new standards or amendments to the existing standards applicable to the Group.
- 5 The Group has accepted onetime settlement proposal (OTS) dated 14th April 2023, as given by JCF for an amount of Rs. 8,500 lakhs. Company has already paid Rs. 1,500 lacs out of the said amount of 8,500 lakhs in the previous year. As per the OTS, the amount is to be settled within 180 days from the date of OTS. Company has also received OTS from HDFC Limited dated 6th June 2023 for an amount of Rs. 4,590 lakhs and Company has already paid Rs. 3,083 lakhs against the said OTS. Company has received Revocation letter from JCF in November 2023 and is in process of negotiation for extension of OTS. Post receipt of onetime settlement proposal (OTS) from the two lenders, Company has reclassified the loans payable at the OTS and the balance outstanding along with accrued interest for an aggregate amount of Rs. 1,11,664 lakhs has been classified as Disputed Liability in previous year.
- The Group is in process of completing the incomplete residential projects and persuant to Change in its object clause, is focussing on the segments namely the "Service business of facilities / manpower / catering / restaurants activities", "Proptech and related Internet Technology Services", "Long term investment and trading in equities". All operations are in India and hence there is no geographical segment.

The Group has signed a share purchase agreement for divesting its entire equity investment in Northroof Ventures Private Limited and full sale consideration has already been

- received in the first quarter. However, the other conditions as per the agreement are in the process of execution. Once all the processes are fulfilled, share transfer execution 9 Exceptional items include certain old debit balances written off and also old payables written back in this current quarter amounting Rs 129 lakhs and Rs 3,379 lakhs respectively.
- as the same are considered unrealizable and without any claim for payment over a considerable period of time. 10 Deferred Tax has not been accounted for due to the uncertainity of taxable profit as estimated by the management against which the Deferred tax assets can be adjusted / utilised
- in near future.
- 1 Going concern

Place: Bengaluru, India

Date: 2" August 2024

- These consolidated financial statements have been prepared on a going concern basis notwithstanding accumulated losses as at the balance sheet date and a negative net current assets situation. As per the managment with these exits of residential projects and the debt coming down, the company is hopeful of revival in the coming years.
- These financial statements therefore do not include any adjustments relating to recoverability and classification of asset amounts or to classification of liabilities that may be necessary if the Company is unable to continue as a going concern.
- 12 The figures in respect of previous period have been regrouped / recast wherever necessary.

For and on behalf of the Board of Directors of Satchmo Holdings Limited (formerly known as NEL Holdings South Limited)

Ramesh Karur Whole Time Director DIN: 03572425

TVS MOTOR COMPANY LIMITED CIN L35921TN1992PLC022845

Reg Office- "Chaitanya" No. 12, Khader Nawaz Khan Road, Nungambakkam Chennai- 600 006 Chennai- 600 058 www.tvsmotor.com, Email: contactus@tvsmotor.com Notice of loss of share certificates

Notice is hereby given that the following share certificate(s) issued by the company are stated to have been lost or misplaced or stolen and the registered holder/the legal heirs of the registered holder thereof have applied to the company for the issue of duplicate share certificate(s).

olio	Share Certificate No.	No. of Shares	Distinctive Nos	Name of registered Shareholder	Ī
80827	13789	500	237995508- 237996007	BAXIMK PUSHPA DEVIBAXI	22

The public are hereby warned against purchasing or dealing in any way, with the above share certificate(s). Any person(s) who has/have any claim(s) in respect of the said share certificate(s) should lodge such claim(s) with the company at its registered office at the address giver above within 15 days of publication of this notice, after which no claim will be entertained and the company will proceed to issue duplicate share certificate(s). For TVS MOTOR COMPANY LIMITED

S K Srinivasar Palace : Chennai Company Secretary Date: 3rd Aug. 2024

राष्ट्रीय बीज निगम लिमिटेड NATIONAL SEEDS CORPORATION LTD. (भारत सरकार का उपक्रम-मिनी रत्न कम्पनी) (A Govt. of India Undertaking-Mini Ratna Company)

कॉरपोरेट पहचान संख्या (CIN): U74899DL1963GOI003913 क्षेत्रीय कार्यालय : ब्लॉक-एक्यू, प्लॉट-12, सेक्टर-5, सॉल्ट लेक, कोलकाता-700091 फोन: 033-2367-1077 / 74, ई-मेल : nsc.kolkata.ro@gmail.com

सं :- उत्पादन - 3/ एन. एस.सी : कॉल/2024-25/ दिनांक: 02.08.2024 सचना / NOTICE

विभिन्न किस्मों की प्रमाणित श्रेणी के सबनी बीजों की कुल आवश्यक मात्रा 162656 क्विंटल जैसे कि आलु, प्यान, लहसुन बल्ब, मेथी, धनिया, मिर्च और शिमला मिर्च बीजों के ताजा तैयार उत्पाद की आपूर्ति के लिए ओडिशा के लिए FOR आधार पर अल्पवधि(14 दिन के) ई-निविदा आमंत्रित करने की सुचना, जब पैकिंग सामग्री की व्यवस्था निविदाकार/ आपूर्तिकर्ता द्वारा की जाती है और

भुगतान के बाद भुगतान किया जाता है।

invited for Supply of fresh finished product of various varieties of certified categories vegetables seeds i.e., Seed Potato, Onion, Garlic Bulb, Fenugreek (Methi), Coriander (Dhania), Chilli and Capsicum on FOR Odisha basis when packing materials is arranged by the tenderer/supplier and payment after payment basis (Total quantity required 162656 qtfs.)

Short term (14 days) e-Tender Notice is

विम्तत विवरण के लिए जन सचना के (उद्धरण-निविदा) उका निविद्य हेतु ऑनलाइन बोली प्रस्ताय निगम के ई-फेटेल: https://indiaseeds.enivida.com पर अधिकतम 16.08.2024 के 14:30 बने तक प्रस्तुत 14:30 hrs. of 16.08.2024 Corrigendum किये जाने चाडिये। सुद्धिपत्रपरि/ सिष्ट केमल निगम की वैबसाइट पर प्रकाशित होगी।

For details, please visit NSC's website अंतर्गत निगम को वेच www.indiaseeds.com देखें। www.indiaseeds.com under Public Notice (Tender / Quotations). Online bid for the above tender may be submitted at NSC e-Portal https://indiaseeds.enivida.com latest by Addendum, if any, shall only be published in NSC's website.

क्षेत्रीय प्रबंधक, राष्ट्रीय बीज निगम, कोलकाता / Regional Manager, NSC, Kolkata

♣ Dr. Agarwals Dr. Agarwal's Eye Hospital Ltd. Registered Office: 3rd Floor, Buhari Towers, No.4, Moores Road, Off Greams Road,

CIN No.L85110TN1994PLC027366 Email: investor@dragarwal.com, Website:www.dragarwal.com

Chennai-600006. Tel: 91-44-43787777.

NOTICE

Notice is hereby given that the 30th Annual General Meeting (AGM) of the Company will be held on Monday, August 26, 2024 at 10:00 AM through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM).

Pursuant to the General Circular No. 09/2023 dated September 25 2023, issued by the Ministry of Corporate Affairs read with SEBI's Circular dated 05th January 2023, the Notice of the AGM along with the Annual Report 2023-24 was sent on August 02, 2023, only through electronic means to those Members whose email addresses are registered with the Company / Depositories. These are also available in the Websites of the Company, the Stock Exchanges and the CDSL viz., www.dragarwal.com; www.bseindia.com and www.evotingindia.com. For any communication, the shareholders may also send requests to the Company's email id: investor@dragarwal.com.

Manner of registering / updating email addresses:

Members who have not registered their email address and mobile number are requested to register the same in respect or shares held in demat mode with the concerned Depository Participant (DP) and in respect of shares held in physical mode, by submitting Form ISR-1 with the e-mail address, mobile number, folio number details and relevant documents to the RTA by sending an email to anusha@integratedindia.in.

Final Dividend:

The Board of Directors at their meeting held on April 25, 2024, have recommended a final dividend of ₹2.50/- (Two Rupee Fifty Paise only) per equity share of ₹10/- each. The record date for the purpose of final dividend for the FY 2023-24 is August 19, 2024. The Final Dividend if approved by the members, will be paid on or before September 25, 2024. To receive credit or Dividends to the bank account, Members holding shares in physical form are requested to register complete bank account details in Form ISR-1 with RTA. For shares held in demat form, Members are requested to provide bank account details to their DPs.

Shareholders are requested to update their residential status. PAN and other details with their DPs in the case of demat holding; and with the RTA for physical holding and file Form 15G/15H or Form 10F online with the RTA through their link https://www.integratedindia.in/ExemptionFormSubmission.aspxon or before August 19, 2024.

Instructions for Voting through electronic means:

Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations 2015, the Company has entered in to an agreement with Central Depository Services (India) Limited (CDSL) to facilitate the Members to exercise their right to vote on the resolutions through remote e-voting and e-voting during the meeting. Members whose name appear on the register of Members / Register of Beneficial Owners maintained by the Depositories as on the Cut-off Date for e-voting i.e. August 19, 2024 shall be entitled to avail the facility of remote e-voting / e-voting during the AGM. Any person who acquires shares of the Company and becomes Member after the dispatch of the Notice but before the cut-off date for voting i.e, August 19, 2024. may obtain the Login ID and password by sending an email to csdstd@integratedindia.in or investor@dragarwal.com or helpdesk.evoting@cdslindia.com by mentioning their Folio No/DP ID and Client ID Number.

The remote e-voting commences on August 22, 2024 (Thursday) 09.00 A.M. (IST) and conclude on August 25, 2024 (Sunday) 05.00 P.M. (IST).

Members will not be able to cast their vote through remote e-voting beyond the said date and time and the remote e-voting module shall be disabled by CDSL thereafter. Additionally, the facility for e-voting shall also be made available during the AGM. Members attending the meeting who have not already cast their vote by remote e-voting shall be able to exercise their right through e-voting during the AGM. The detailed process for the e-voting is also available in the Notice of the meeting.

Mr. Subramanian Chandrasekar, Practising Company Secretary. Chennal has been appointed as Scrutinizer for conducting the e-voting process in a fair and transparent manner. The results declared along with the Scrutinizer's Report shall be

placed on the Company's website www.dragarwal.com and website of CDSL www.evotingindia.com and simultaneously communicated to BSE Limited, Mumbai, where the Company's shares are listed, not later than two working days after the conclusion of AGM. Book Closure: Pursuant to Section 91 of the Companies Act, 2013

notice is hereby given that the Register of Members and Share

Transfer Books will remain closed from 20.08.2024 to 26.08.2024 (both days inclusive) for the purpose of AGM and final Dividend for the FY 2023-24. Any query / grievance in relation to voting by electronic means can be addressed to Company Secretary & Compliance Officer, Dr. Agarwal's Eye Hospital Limited, 3rd Floor, Buhari Towers,

No.4, Moores Road, Off Greams Road, Chennai-600006, Tel: 91-44-43787777, Email: investor@dragarwal.com, or Integrated Registry Management Services Private Limited, 2nd Floor, "Kences Towers", No.1, Ramakrishna Street, North Usman Road, T. Nagar, Chennai- 600 017, Phone: 044 28140801, 28140803, Fax: 044- 28143378, 28142479, Email: csdstd@integratedindia.in, or call CDSL No. 022-23058542/43 or email to helpdesk.evoting@cdslindia.com By order of the Board

Place : Chennai

financia exp. epapr. 12.08.2024

For Dr. Agarwal's Eye Hospital Limited Meenakshi Jayaraman Company Secretary

ntc industries limited CIN: L70109WB1991PLC053562

INFORMATION REGARDING ANNUAL GENERAL MEETING

Members are hereby informed that the 33rd Annual General Meeting ('AGM') of the Company will be held on Friday, 30th August, 2024 at 12:30 P.M. (IST) through video conferencing ('VC')/Other Audio Visual means ('OAVM') to transact the businesses as set out in the Notice of the AGM which will be emailed to the Members separately. The venue of the Meeting

shall be deemed to be the Registered Office of the Company i.e.,at 149, B.T. Road, Kamarhati, Kolkata-700 058. In Compliance with the applicable provisions of the Companies Act, 2013

(the 'Act') and the Rules framed thereunder read with General Circular Nos. 14/2020, 17/2020, 20/2020, 02/2021, 21/2021, 02/2022, 10/2022, 09/2023 dated 8th April 2020, 13th April 2020, 5th May 2020, 13th January, 2021, 14th December, 2021,5th May, 2022, 28th December,2022 and 25th September, 2023 respectively issued by the Ministry of Corporate Affairs

CFD/CMD1/CIR/P/2020/79.SEBI/HO/CFD/CMD1/CIR/P/2021/11.SEBI/HO/ CFD/CMD1/CR/P/2022/62, SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4, SEBI/HO/ CFD/CFD-PoD-2/P/CIR/2023/167 dated 12th May, 2020,15th January, 2021,13th May, 2022, 5th January, 2023 and 7th October, 2023 respectively issued by the Securities and Exchange Board of India, the Company is convening its AGM through VC/OAVM without the physical presence of the Members at a common venue to transact the businesses as set out in the Notice calling the AGM. Members will be able to attend the AGM through VC/OAVM or view the live web cast at www. evoting.nsdl.comusing their login credentials and their presence brough the VC facility shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Act.

with the Annual Report for the year ended 31st March, 2024 will be sent only by electronic mode to those members whose email address is registered with Depository Participant(s) / Registrar & Share Transfer Agent ('RTA') / the Company. Members may note that the Notice of the AGM and Annual Report for the year ended 31st March, 2024 will also be available on the Company's website atwww.ntcind.comand on the website of the Stock Exchanges, where the equity shares of the Company are listed, i.e., BSE at https://www.bseindia.com/ and of CSE at website www.cse-india.com. Members can attend and participate in the AGM through VC/OAVM only.

Further, in compliance with the above, the Notice of the 33rd AGM along

The instructions for attending the AGM through VC/OAVM are provided in the Notice of AGM.

available to the Shareholders through email.

Manner of casting vote through E-voting : The Company will be providing remote e-voting facility to all its Shareholders to cast their votes on the businesses as set forth in the Notice of the AGM and the facility to vote through e-voting would also be made available during the AGM. The login credentials for casting votes through remote e-voting and e-voting during the AGM shall be made

The Company has availed the services of National Securities Depository imited to facilitate e-voting and conduct the AGM through VC. The detailed procedure of casting votes through remote e-voting /e-voting during the AGM for the members holding shares in physical mode, dematerialised mode and for members who have not registered their email address is provided in the Notice of the AGM. All documents referred to in the Notice and the Explanatory Statement shall

Company, without payment of fees upto and including the date of AGM. Members seeking to inspect such documents can send email at investors@ntcind.com mentioning their name, folio no./DP ID and Client ID along with the self - attested copy of their PAN card. Manner of registering / updating email addresses Members holding shares in physical form who have not registered their email addresses with the Company / Depository Participant(s) / RTA can obtain

be made available electronically for inspection by the Members of the

Notice of the Postal Ballot and/or login details for the Postal Ballot, by sending scanned copy of the following documents by email to investors@ntcind.com or nichetechpl@nichetechpl.com: a. a signed request letter mentioning your name, folio number and complete address;

 self-attested scanned copy of the PAN Card; and self-attested scanned copy of any document (such as Aadhaar Card, Driving License, Election Identity Card, Passport) in support of the

address of the Member as registered with the Company. Members holding shares in dematerialised mode, who have not registered/ updated their email addresses with the Depository Participants are requested to register/update their email addresses with the Depository Participants with whom they maintain their demat accounts.

In case of any gueries, you may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of www.evoting.nsdl.com or call on toll free no.: 1800 1020 990 and 1800 22 44 30 or 022 4886 7000 send a

request to Ms. Pallavi Mhatre, Senior Manager at evoting@nsdl.com. The Board has not recommended any dividend for the year ended 31st March, 2024 for approval by the Members at the AGM. However, Members are requested to update their bank details in any case, so that the

information can be used for future dividend payment as and when declared. For ntc industries limited **Anushree Chowdhury**

> COMFORT COMFORT FINCAP LIMITED

> > CIN: L65923WB1982PLC035441

Company Secretary

Registered Office.: 22, Block B, Camac Street, Behind Pantaloons, Kolkata, West Bengal - 700 016; Corporate Office.: 301, 3rd Floor, A wing, Hetal Arch, S. V. Road, Malad (West), Mumbai - 400064; Phone No.: 022 - 6894 8500 / 08 / 09, Fax: 022-2889 2527; Email: info@comfortfincap.com; Website: www.comfortfincap.com

INFORMATION REGARDING 42" ANNUAL GENERAL MEETING OF THE COMPANY TO BE HELD THROUGH VIDEO CONFERENCE ("VC") / OTHER AUDIO-VISUAL MEANS ("OAVM")

NOTICE is hereby given that the 42th (Forty-Second) Annual General Meeting ("the AGM/the Meeting")

of the Members of COMFORT FINCAP LIMITED ('the Company') will be held on Sunday, August 25, 2024 at 11:30 A.M. IST through Video Conference ("VC")/ Other Audio Visual Means ("OAVM") via facility provided by National Securities Depository Limited ("NSDL") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and the Rules made thereunder, read with Circular No. 14/2020 dated April 08, 2020, Circular No. 17/2020 dated April 13, 2020 issued by the Ministry of Corporate Affairs followed by Circular No. 20/2020 dated May 05, 2020, Circular No. 02/2021 dated January 13, 2021, Circular No. 21/2021 dated December 14, 2021, Circular No. 02/2022 dated May 05, 2022, Circular No. 10/2022 dated December 28, 2022 and Circular No. 09/2023 dated September 25, 2023 (collectively referred to as 'MCA Circulars') and Securities and Exchange Board of India vide its Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021, Circular No. SEBI/HO/CFD/CMD2/ CIR/P/2022/62 dated May 13, 2022, Circular No. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023, Circular No. SEBI/ HO/DDHS/P/CIR/2023/0164 dated October 6, 2023 and Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/ 2023/167 dated October 7, 2023 (collectively referred to as "SEBI

Circulars") and all other relevant circulars issued from time to time. Dispatch of Annual Report:

Place: Kolkata

Dated: 3rd August, 2024

The e-copy of the Notice of the 42" AGM along with the Annual Report for the financial year 2023-24 of the Company will be available on the website of the Company at http:// www.comfortfincap.com/Investorrelation. Additionally, the Notice of AGM will also be made available and may be accessed from the relevant section of the website of the Stock Exchange where

shares of the Company are listed i.e. BSE Limited at www.bseindia.com. Members can attend and participate in the AGM ONLY through the VC/OVAM facility, the details of which will be provided by the Company in the Notice of AGM. Accordingly, please note that no provision has been made to attend and participate in the 42th AGM of the Company in person. Members attending the meeting through VC/OVAM shall be counted for the purpose of reckoning quorum under Section 103 of the Act.

The Notice of AGM along with the Annual Report will be sent electronically to those Members whose e-mail addresses are registered with the Company/ Registrar & Share Transfer Agent ('Registrar/ RTA')/ Depository Participants ('DPs'). As per SEBI Circulars, hard copies of the Notice of 42rd AGM and Annual Report for the financial year 2023-24 will not be sent to any shareholders, unless any member has requested for the same. Shareholders holding shares in dematerialised mode are requested to register their email addresses and mobile numbers with their relevant depositories through their DPs. Shareholders holding shares in physical mode are requested to furnish their email addresses and mobile numbers with the Company's RTA i.e. Bigshare Services.

Private Limited at info@bigshareonline.com along with self-attested copy of PAN Card. Manner of casting vote(s) through e-voting:

The shareholders will have an opportunity to cast their vote through electronic means either during the remote e-voting period before the AGM or through e-voting during the AGM. The manner of e-voting for shareholders holding shares in dematerialized mode, physical mode and process for registration of email addresses for those shareholders who have not yet registered the same will be provided in the Notice to the shareholders.

Dividend: Members may note that the Board of Directors at their Meeting held on Friday, August 02, 2024,

have recommended a final dividend of 5% (Five percent) of the Paid-up Equity Share Capital of the Company, i.e. Rs. 0.10/- (Ten Paise Only) per equity share of face value of Rs. 02/- (Rupees Two Only) each for the financial year ended March 31, 2024, subject to approval of the shareholders at the 42nd (Forty-Second) AGM of the Company. The Dividend, if approved at the AGM, will be paid within 30 days of the AGM. Further, pursuant to Section 91 of the Act read with Rules made thereunder, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Monday, August 19, 2024 to Sunday, August 25, 2024 (both days inclusive) for the purposes of AGM and declaration of Final Dividend for the financial year 2023-24. The Company has fixed Sunday, August 18, 2024 as the 'Record Date' for determining eligible shareholders entitle to dividend. Shareholders holding shares in electronic mode are requested to register their Bank details with the relevant Depository Participant. This will enable the Company to make timely credit of dividend to the Shareholders in their respective bank accounts. For Shareholders who have not updated their bank account details, Dividend Warrants / Demand Drafts will be sent to their registered addresses.

TDS on Dividend:

Shareholders may please note that in accordance with the provisions of the Income Tax Act, 1961, as amended by and read with the provisions of the Finance Act, 2020, dividend declared and paid by the Company with effect from April 01, 2020, is taxable in the hands of Shareholders and the Company is required to deduct tax at source ("TDS") from dividend paid to the Shareholders at the applicable rates. For more details, please refer to the Notes to the Notice of the AGM and TDS related email communication which will be sent to shareholders and the same will also be available

on the website of the Company at http://www.comfortfincap.com/Investorrelation. Manner of registering KYC including bank details for receiving dividend:

Shareholders holding shares in physical mode who have not provided the information regarding bank particulars, are requested to register/update their Bank details (e.g. name of the bank and the branch, bank account number, 9 digits MICR number, 11 digit IFS Code and the nature of account) online with Bigshare Services Private Limited on its website at www.bigshareonline.com along with the copy of the signed request letter mentioning the name and address of the Shareholder, scanned copy of the Share Certificate (front and back), self-attested copy of the PAN Card, and self-attested copy of any document (e.g.: Driving License, Election Identity Card, Passport) in support of the address of the Shareholder in prescribed Form ISR-1 along with a copy of latest cancelled cheque with the Shareholder's name. The said Form ISR-1 can be downloaded from the Company's website at

http://www.comfortfincap.com/Investorrelation b) Shareholders holding shares in demat mode are requested to register their Bank details

COMFORT FINCAP LIMITED

DATE: AUGUST 03, 2024 PLACE: MUMBAI

with the relevant Depository Participant.

ANKUR AGRAWAL CHAIRPERSON & DIRECTOR DIN: 06408167

BY ORDER OF THE BOARD OF DIRECTORS OF

Regd.Office: 149, B.T. Road, Kamarhati,

Kolkata-700 058, Ph: +91 7595046813,

e-mail id: investors@ntcind.com, Website: www.ntcind.com

and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Circular Nos. SEBI/HO/

'தண்ணீரை சேமித்தல்' கருப்பொருளை மையமாகக் கொண்டு

டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் 4000 மாணவிகள் 'ஆடிப் பெருக்கு' கொண்டாட்டம்

இன்று ஆடிப்பெருக்கு. நதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா டாக்டர் எம். ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கொண்டாடினர். எழுச்சியோடு பாரம்பரிய முறையில் தமிழர் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவிகள், பாவாடை தாவணி, சேலை அணிந்து பங்கேற்றனர்.

9 வகையான தானியங்கள் கொண்ட மண் பானைகளை ஏந்தி, 'முளைப்பாரி' வழிபாட்டில் பங்கேற்றனர். கல்லூரி வளாகத்தில் உள்ள சிறு குளத்தில் மாணவிகள் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி மிதக்க விட்டனர்.

தேங்காய் எலுமிச்சை, പ്പബി, சாதம் என விதவிதமான சாதங்கள் அடங்கிய 'சித்ரா அன்னம்' மற்றும் தயாரிக்கப்பட்ட வீட்டில் பிற தின்பண்டங்களை பகிர்ந்துண்டு மாணவிகள் மகிழ்ந்தனர்.

'நீரைச் சேமித்தல்' என்கிற கருப்பொருளை மையப்படுத்தி 'கும்மியாட்டம்' மாணவிகளின் உட்பட பல கிராமிய நடன நிகழ்ச்சி ஒருவரது கைகள் நடைபெற்றது. அல்லது இடுப்பைப்பிடித்துக்கொண்டு நிமிர்ந்து குனிந்து ஆடுவது 'கும்மியாட்டம்', உலகின் பழமையான தாள வாத்தியங்களில் ஒன்றான 'தப்பு'வின் தாள அடிகளுடன் ஆடப்படும் 'தப்பட்டம்'; குழு நடனத்தின் மற்றொரு பிரபல வடிவமான 'ஓயிலாட்டம்'; மயில் போன்று ஆடப்படும் நடனமான



'மயிலாட்டம்'; தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு ஆடப்படும் 'காவடி ஆட்டம்' ஆகிய நாட்டுப்புற நடனங்களை ஆடினர்.

இது குறித்து கல்லூரியின் தலைவர் குமார் ராஜேந்திரன் கூறுகையில், "நதிகள் செழிப்பின் ஆதாரங்கள், அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு முக்கியமானவை. ஆடிப்பெருக்கு போன்ற விழாக்கள் பழங்காலத்திலிருந்தே தமிழ் நதிகளுக்கு கலாச்சாரத்தில் தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இருந்தபோதும், உலகம் முழுவதும்

பரவியுள்ள சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் கருத்தில் கொண்டு, நதிகள் மற்றும் பிற நீர்நிலைகள் மீதான மரியாதை, கடந்த காலத்தைவிட இன்றைக்கு மிக அதிகமாக தேவைப்படுகிறது. எங்கள் கல்லூரியில் எனவே. ஆடிப்பெருக்கு விழாவை ஏற்பாடு செய்து நீர் பயன்பாடு, நீர்நிலைகளின் பாதுகாப்பு, அவற்றுக்குப் புத்துயிர் அளித்தல் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் அந்த தொடர்புடைய விழாவுடன் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாணவிகளை ஊக்குவிக்கிறோம்' என்றார்.

♣ Dr.Agarwals Dr.அகர்வால்ஸ் ஐ ஆஸ்ப்பிட்டல் லிமிடெட் பதிவு அலுவலகம்: 3வது மாடி, புகாரி டவர்ஸ், எண்.4, மூர்ஸ் சாலை, கிரீம்ஸ் சாலை, சென்னை - 600006. தொலைபேசி : 044-43787777

CIN No.L85110TN1994PLC027366 மின்னஞ்சல் : investor@dragarwal.com, இணையதளம் : www.dragarwal.com

அறினிப்பு

கம்பெனி உறுப்பினர்களின் 30வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2024 அன்று காலை 10.00 மணிக்கு காணொளி காட்சி (VC) / பிற ஒலி ஒளி சாதனங்கள் (OAVM) மூலமாக நடைபெறும் என்று இதன் மூலம் அநினிக்கப்படுகிறது.

கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட 25 செப்டம்பர் 2023 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண். 09/2023ண்படி, ஜனவரி 5, 2023 தேதியிட்ட செபி (SEBI) சுற்றறிக்கையுடன் வெளியிடப்பட்ட பொது அறினிப்பில் தெரினிக்கப்பட்டுள்ளபடி, கம்பெனி / டெபாசிட்டரி அறுவப்பல தொவிக்கப்பட்டுள்ளபடி, கம்பெனி / டெபாசிட்ட்ரி யார்டிசிபண்டிடம் இமெயில் முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வருடாந்திர பொதுக் கூட்ட அநிவிப்புடன் 2023-24 ஆண்டறிக்கை மின்னணு முறையில் 02.08.2023 அன்று அனுப்பப்பட்டுள்ளது. இவை நிறுவனம், பங்குச் சந்தை மற்றும் CDSL இணையதளங்களான www.dragarwal.com, www.bseindia.com மற்றும் www.evotingindia.com ஆகியவற்றிலும் கிடைக்கின்றன. எந்தவொரு தொடர்புக்கும், பங்குதார்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி investor@dragarwal.com-க்கு கோரிக்கைகளை அனுப்பலாம்.

மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யும் / புதுப்பிக்கும் முறை :

தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணைப் பதிவு செய்யாமல் மின்னணு முறையில் பங்குகளை வைத்திருக்கும் செய்யாமல் மின்னணு முறையில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடமும் (DP) மற்றும் காகித வடிவில் பங்குகளை வைத்திருப்பவர்களைப் பொறுத்தவமை மிண்ணஞ்சல் முகவரி, மொபைல் எண், ஃபோலியோ எண் விவரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் படிவம் ISR-1ஐ நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி அல்லது RTA அதாவது கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிம்டெட்டின் மின்னஞ்சல் முகவரி anusha@integratedindia.in-க்கு சமர்ப்பிப்பதன் மூலம், பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இறுதி டினிடெண்ட் :

இயக்குனர் குழு ஏப்ரல் 25, 2024 அன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் இறுதி இய்களுள்! குழு ஏப்ரல் 23 , 2024 அவைறு நடத்தப்படட கூட்டத்தல் இறுத் டினிடெண்ட் ஆக டூ.2.50 (இரண்டு ரூபாய் ஜம்பது பைசா மட்டும்) ஒவ்வொன்றும் ரூ.10 முகமதிப்புள்ள ஒரு பங்குகள் என வழங்கப்படும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த இறுதி டினிடெண்ட 2023–24 நிதியாண்டுக்கான இறுதி டினிடெண்ட பெற பதிவு தேதி ஆகஸ்ட் 19, 2024 என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இறுதி டினிடெண்ட் உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டால் அது 25 செப்டம்பர் 2024 அன்றோ அதற்கு முன்னதாகவோ வழங்கப்படும் அல்லது டி.விடெண்டுகள் வங்கி கணக்கில் பெற பங்குகளை காகித வடி.வில் கொண்டுள்ள உறுப்பினர்கள் வங்கி கணக்கு விவரங்களை படிவம் ISR-1 மூலம் RTAக்கு பதிவு செய்ய வேண்டும். டீமேட் வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்களை டெபாசிட்டரி பங்கேற்பாளருக்கு அனுப்பி பதிவு செய்ய வேண்டும்.

வுகளின் பங்குகளை வைத்திருக்கும் பங்கு தங்களுடைய குடியிருப்பு நிலை, பான் மற்றும் பிற விவரங்களை தங்கள் தங்கள்ளுடைய குடிப்படுப்பு நடைசி, பான மற்றும் பற கானிறாகனை தங்கள் வைப்புத்தொகை பங்கேற்பாளர்களிடமும் மற்றும் காகித வடிவில் வைத்திருப்பவர்கள் RTA-வின் இணைப்பின் மூலம் படிவம் 15G/15F அல்லது படிவம் 10Fஐ ஆன்லைனில் தாக்கல் செய்வதன் மூலமும் அல்லது இவற்றை https://www.integratedindia.in/ExemptionFormSubmission.aspx-ல் உள்ள நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, முறையாகப் பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு, ஸ்கேன் செய்து, RTA-வின் ஆகஸ்ட் 19, 2024 அன்று அல்லது அதற்கு முன் மின்னஞ்சல் மூலம் அனுப்பி புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மின்னணு முறையில் வாக்களிப்பதற்கான வழிமுறைகள் :

கம்பெனிகள் சட்டம் 2013–ன் பிரிவு 108 மற்றும் கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014–ன் விதி 20 மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிமுறைகள் 2015–ன் விதி 44–ன்படி தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் தீா்மானங்களின் மீது உறுப்பினா்கள் வாக்களிக்கும் உாின பயண்டுத்துவதற்கு வசதியாக, சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (<u>இ</u>ந்கியா) லிமிடெட் (CDSL) உடன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது**. கட் ஆ**ப் தேதியான 19 ஆகஸ்ட், 2024 அன்று உறுப்பினர்கள் பதிவேடு டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பலன்பெறும் உரிமையாளர்கள் பதிவேட்டில் பெயர் இடம் பெற்றிருக்கும் உறுப்பினர்களுக்கு தொலைதூர மின்னணு வாக்களிப்பு / வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னணு வாக்களிப்பு வசதி கிடைக்கும். எந்தவொரு நபரும், ஆண்டறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டபின், ஆனால் தகுதி நாளுக்கு முன் அதாவது 19.08.2024ல் உறுப்பினராகும்பட்சத்தில், csdstd@integratedindia.in அல்லது investor@dragarwal.com அல்லது helpdesk.evoting@cdslindia.com மின்னஞ்சல் முகவரிக்கு அவர்களின் ஃபோலியோ எண்/டிபி ஐடி மற்றும் கிளையன்ட் ஐடி எண்ணைக் குறிப்பிட்டு உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச் சொல்லைப் பெறலாம்.

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வியாழக்கிழமை, ஆகஸ்ட் 22, 2024 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 25, 2024 அன்று மாலை 5.00 மணிக்கு முடிவடைகிறது.

மேற்சொன்ன தேதி மற்றும் நேரத்திற்கு பின்னர் மின்னணு முறையில் உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது மற்றும் அதன் பின்னர் தொக மின்னணு வாக்குப்பதிவை CDSL முடக்கிவிடும். கூடுதலாக, வருடாந்திர ் கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவுக்கான வசதியும் ஏற்படுத்தப்படும். தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்கினை பதிவு செய்யாத உறுப்பிணர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெறும்போது மின்னணு முறையில் வாக்களிக்கலாம். மின்னணு வாக்குப்பதிவுக்கான விரிவான செயல்முறையும் கூட்டத்தின் அறிவிப்பில் உள்ளது.

மின்னணு வாக்குப் பதிவை நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடன் நடத்துவதற்கான ஆய்வாளராக திரு. சுப்ரமணியன் சந்திரசேகர், பிராக்டிசிங் நடத்துவதற்கான ஆய்வாளராக தாடு. எப்ரக்கள்கள் பெறிக்கப்பட்டுள்ளார். கம்பெனி செயலாளர், சென்னை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

கம்பெனியின் இணையதளம் www.dragarwal.com மற்றும் CDSL இணையதளம் www.evotingindia.com_ல் அறிவிக்கப்பட்ட முடிவுகள் மற்றும் ஆராய்வாளர் அறிக்கை வைக்கப்படும். அதே நேரத்தில் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற்ற பின்னர் இரண்டு வேலை நாட்களுக்குள் கம்பெனியின் பங்குகள் பட்டியலிடப்படும் பிஎஸ்இ லிமிடெட் மும்பைக்கும் அவை கெரினிக்கப்படும்.

புத்தகம் மூடல் : கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 91–ன்படி கம்பெனியின் உறுப்பிணர்கள் பதிவேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் 20.08.2024 முதல் 26.08.2024 வரை (இரண்டு நாட்களும் சேர்த்து) வருடாந்திர . பொதுக்கூட்டம் மற்றும் 2023–24ம் நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகை வழங்குவதற்காக மூடப்பட்டிருக்கும்.

மின்னணு முறையில் வாக்களிப்பது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இறைகள் இருப்பின் அது குறித்து கம்பெணி செயலாளர் மற்றும் ஒப்புதல் அதிகாரி, Dr.அகர்வால் ஸ் ஐ ஆஸ்ப்பிட்டல் லிமிடெட், 3வது மாடி, புகாரி டவர்ஸ், எண்.4, மூர்ஸ் தெரு, ஆப். கிரீம்ஸ் ரோடு, சென்னை – 600006, தொலைபேசி எண் : 91–44–43787777 மின்னஞ்சல் investor@dragarwal.com அல்லது பதிவாளர் மற்றும் பங்கு பரிபாற்ற முகவரான இண்டகிரேடர் ரிஜீஸ்ட்ரி மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், 2வது மாடி, "கென்சஸ் டவர்ஸ்", எண்.1, ராமகிருஷ்ணா தெரு, வடக்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை–600017, தொலைபேசி எண் : 044–28140801 28140803, தொலைநகல் : 044–28143378, 28142479, மின்னஞ்சல் csdstd@integratedindia.in அல்லது CDSL எண். 1800 22 55 33 அல்லது ணஞ்சல் : helpdesk.evoting@cdslindia.com-ல் தொடர்பு கொள்ளவும்.

இடம் : சென்னை தேதி : 02.08.2024

குழுவின் ஆணைப்பட Dr.அகர்வால்ஸ் ஐ ஆஸ்ப்பிட்டல் லிமிடெட்டுக்காக மீனாட்சி ஜெயரா கம்பெனி செயல

இ-ஏல விற்பனை அறிவிப்பு ஜுகு ஆர்கெம் பிரைவேட் லிமிடெட் (கலைப்பில் உள்ளது) (CIN: U15141TN1997PTC070777) திவால் மற்றும் திவால் குறியீடு, 2018ன் கீழ் இ– ஏலம்

இந்திய திவால் மற்றும் திவால்நிலை வாரியத்தின் (கலைப்பு செயல்முறை) விதிகள், 2016ன் அட்டவணை I மற்றும் ஐபிபிஐ (கலைப்பு செயல்முறை) விதிகள் 2016ன் விதி 32(b)ன்படி https://bankauctions.in இ—லை தளம் மூலம் கார்ப்பரேட் கடனாளியின் சொத்துக்களை **தற்போதுன்** நிலையில் அல்லது சரிவு விற்பனை அடிப்படையில் விறக ஜுகு ஆர்வெம் பிரைவேட் லிமிடெட் (கலைப்பில் உள்ளது) ("கார்ப்பரேட் கடனாளி") திட்டமிட்டுள்ளது என்பது பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. ஐதராயத்தில் உள்ள ஆன்லைன் இ—லை சேவை வழங்குநர் M/s 4 குளோசர் மூலம் எலம் நடைபெறும். இ—வல இணையதள இணைப்பு: https://bankauctions.in

1	வருங்கால ஏலதாரர் தகுதி ஆவணங்களை உர்ப்பிக்க கடைசி தேதி (பொது அறிவிப்பு வெளி மிடப்பட்ட திலி ருந் து குறைந்தது பதினான்கு நாட்கள்)	17.08.2024 அன்று மாலை 4.00 மணி வரை			
2	இ—ஏல தேதி மற்றும் நேரம்	31.08.2024 பிளாக் ஏ மற்றும் பிளாக் பி— காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை (ஒவ்வொன்றும் 5 நிமிடங்கள் வரம்பற்ற நீட்டிப்பு)			
பினாக் எண் செந்துக்களின் விவரம் ஏ செந்கல்பட்டு மாவட்டம், பின்கோடு 603 314. மலூரத்தகம் தாலுக்க, பேடத்தாங்கல் சாலை, புமுதிவாககம் கிராமத்தில் உள்ள ஆலை மற்றும் இயந்திரம் (பயன்பாடுகள்) பெறத்த அடிப்படைகில் விறாமகத்து		குறைந்த பட்ச விலை	முன்வைப்புத் தொகை	ஏல அதிகரிப்பு மதிப்பு	
		28 லட்சம்	ரூ.2.80 லட்சம் 29 ஆகஸ்ட், 2024 மாலை 5.00 மணிக்குள்	ரூ. 1 லட்சம்	
ធ	செங்கல்பட்டு மாவட்டம், பின்கோடு 603 314. மதுராந்தலம் தாலுக்கா, வேடந்தாங்கல் சாலை, புழுதிவாக்கம் கிராமத்தில் உள்ள ஆலை மற்றும் இயந்திரம் மற்றும் இதர ஆஸ்திகள் மொத்த அடிப்படையில் விற்பனை,	58 லட்சம்	ரூ.5.80 லட்சம் 29 ஆகஸ்ட், 2024 மாலை 5.00 மணிக்குள்	ரூ. 1 லட்சம்	

் கலைப்பாளரால் சொத்து கவாதீனம் செய்யப்பட்டுள்ளது

1. அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர் மூலம் எந்தவிதமான உத்தரவாதங்கள் மற்றும் இழப்பீடுகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால், 'எங்கே எப்படி எவ்வாறு இருந்தாலும் என்ற அடிப்படை றறும் ஆதாரம் இல்லாமல்' இ-சலம் நடத்தப்படும்.

2. ஏலதாராகள் குறைந்தபட்ச விலைக்குக் குறைவான மதிப்பில் எலம் விட முடியாது.

3. இ-எல சேவை வழங்குநர் M/s 4 குளோசர்: https://burkaucioris.ri; இ-எல செலுக்கி M/s 4 குளோசர் சார்பாக தொடர்பு கொள்ள வேண்டிய நபர் திருகம்.தினேஷ், பிரச்சிடுமெல்வல்பர்கார். 8 H/s 4 குளோசர் சார்பாக தொடர்பு கொள்ள வேண்டிய நபர் திருகம்.தினேஷ், பிரச்சிடுமெல்முறை.துவணத்தில் H/s திருக்கும்பட்டமை உட்ட சம்பந்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் நியந்தனைகளை அரவமுள்ள ரலதாரர்கள் கட்டாயமாக படித்து ஒப்புக்கிகண்ட பிறகு பங்கேந்க வேண்டும். 4. எந்தவொகு அல்லது அனைத்து ஆப்ரக்கையும் ஏற்க அல்லது நிராகரிக்க அல்லது இ–ஏலத்தை நக்திவைக்க/ ஒத்திவைக்க / ரத்து செய்ய அல்லது ஏந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாமல் எந்த நிலைவிலும் எலத்தில் இருந்து அதன் செர்ததுக்களை திரும்பப் பெறுவதற்கு கைவப்பாளருக்கு முழு டரிமை உண்டு.

நடையாக மாற்றது அறுது அறை காற்றுகளை நடியாக நடியாக மாறுக்குற்ற அருக்க மாற்றது அறை காற்றுக்குற்ற இருக்கும் இருக்க . குறியீடு பிரிவு 35ன் ஷாத்து (எப்) விறியின்படி, ஆர்வமுள்ள ஏலதாரர், குறியீடு பிரிவு 29ஏ–ச நிப்பிடப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யத் தவறினால் (நேரத்திற்கு ஏற்ப குத்தப்பட்டபடி) எலத்தைச் சமார்ப்பிக்கத் தகுதியற்றவர் ஆவார். டேமேடைகள் எலங்களில் பங்கேற்பத்திகளை விவரங்கள், வடிவங்கள் மற்றும் விதிமுறைகள் மற்றுப் பெத்தனைகளுக்கு https://bankauctions.inல் கிடைக்கும் மின் ஏலச் செயல்முறை ஆவணத்தை

M/s ஜுகு ஆர்கெம் பிரைவேட் விமிடெட் விஷயத்தில் கைம்பாளர் IBBI Reg n. No: IBBI/IPA-001/IP-P00960/2017-18/11581 மின்னஞ்சல்: liquidatorjopl@gmail.com. & F6 , முதல் தளம், என். 333/17 , எஸ்வி பி சல்மா ஆர்கேட் வளாகம்,

கோடம்பாக்கம், சென்னை 600 024, தமிழ்நாடு, தொடர்பு எண் – 9500159376

கெம்பேப் ஆல்கலீஸ் லிமிடெட்

CIN: L24290TN2009PLC071563

பதிவு அலுவலகம்: டீம் ஹவுஸ், ஜிஎஸ்டி ரோடு வண்டலூர், சென்னை 600 048.

அறிவிப்பு (முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்திற்கு (ஐஇபிஎப்ஏ)

கட்டாயமாக கம்பெனியின் சமபங்குகளை மாற்றம் செய்தல்) முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (கணக்கு வைப்பு, தணிக்கை, பரிமாற்றம் மற்றும் திரும்ப அளித்தல்) விதிகள் 2016 மற்றும் கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 124ன்படி, ஏழு ஆண்டுகளுக்கு கோரப்படாமல் இருந்த 2016–2017 நிதி ஆண்டிற்கான டிவிடெண்ட்டானது முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியில் (ஐஇபிஎப்) 30 செப்டம்பர் 2024 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ வரவு கைக்கப்படும் என்று இதன் மூலம் பங்குதாரர்களுக்கு அறிவிக்கப்படுகிறது விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளின்படி தொடர்ந்து ஏமு ஆண்டுகளாக பங்குநாரர்களால் டிவிடெண்ட் நடைமுறைவாணபடி 'தொடாந்து கழு ஆண்டுகளாக பங்குதாராகளால்' டிவங்கொடிப்படாக கோரப்படாத தொடர்புடைய பங்குகளும் ஒரே நேரத்தில் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்திற்கு (ஐஇபிவப்ஏ) மாற்றப்படும்.

மேற்கண்டவற்றுக்கு இணங்க, ஐஇபிஎப்ஏ கணக்கிற்கு மாற்றப்பட உள்ள அந்த பங்குகள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட பங்குதார்களுக்கு தனித்தனியே பதிவுத்தபாக மூலம் கம்பெனி தெரிவித்துள்ளது. அவை எங்களின் இணையதளம் www.chemidbalkalis.comல் உள்ளது. கோரப்படாத டிவிடெண்டுகள் பற்றிய விவரங்கள் மற்றும் ஐஇபிஎப்ஏ–க்கு மாற்றப்பட உள்ள பங்குகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள எங்கள் இணையதளத்தை பார்வையிடுமாறு பங்குதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 30 செப்டம்பர் 2024 அன்று அல்லது அதற்கு முன்பாக 2016—2017க்கான டிவிடெண்ட் தொடர்பான அவர்களது கோரிக்கை சமாப்பிக்கலாம். 30 செப்டம்பா 2024க்குள் எந்தவித தகவலும் பெறப்படாத பட்சத்தில், விதிகளை கடைபிடிக்கும் வகையில் அக்டோபா 2024 முதல் வாரத்தில் டிவிடெண்டை ஐஇபிஎப்ஏ–க்கு கம்பெனி மாற்றிவிடும் மற்றும் அதன் பின்னா் தொடா்புடைய பங்குகளும் மேலம் எந்தவித அறிவிப்பம் இன்றி மாற்றப்படும்.

ஐஇபிஎப்/ ஐஇபிளப்ஏ கணக்கிற்கு மாற்றப்பட்ட பங்குகள் மற்றும் கோரப்படாத டிவிடெண்ட் குறித்து எந்தவித கோரிக்கையையும் கம்பெனியிடம் எழுப்ப முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனினும், விதிகளில் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி ஐஇபிஎப்/ ஐஇபிஎப்ஏ–க்கு மாற்றப்பட்ட பங்குகள் மற்றும் கோரப்படாத டிவிடெண்ட இரண்டையும் ஐஇபிஎப் ஆணையத்திடமிருந்து பங்குதாரர்கள் கோரி பெறலாம்.

மற்சொள்ள விஷயத்தில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அது குறித்து கம்பெனியின் பதிவாளர் மற்றும் பங்கு மாற்று முகவர் M/S. கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட், 'சுப்ரமணியன் பில்டிங்', எண். 1 கிளப் ஹவுஸ் ரோடு, சென்னை–600 002. Phone: 044 – 40020710, www.wisdom.cameoindia.comல் தொடர்பு கொள்ளலாம்.

கெம்பேப் ஆல்கலீஸ் லிமிடெட்டுக்காக ஒப்பம்/-B. விக்னேஷ் ராப் இடம்: சென்னை தேதி: 31 ஜூலை, 2024 கம்பெனி செயலாளர் க ஒப்புதல் அதிகாரி மற்றும் நோடல் அதிகாரி

பொது அறிவிப்பு

ாஞ்சிபுரம் –631 501, P.S.K.தெரு, எண்.3 என்ற முகவரியில் வசிக்கும் **ச.ஆனந்தவல்லி ஆதார் எண் (**5333 7596 **4634) ஆகிய** கொடுக்கும் பொது அறிவிப்பு என்னவென்றால் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், செய்யாற்றை வென்றான் கிராமத்தில் **புஞ்சை சர்வே எண்:1**86/7A, ஓம் சக்தி நகர் -பேஸ் II என பெயரிடப்பட்ட மனை பிரிவில் **மனை எண்.145–1200** சதுரடிகள் கொண்ட வீட்டு மனையின் **அசல் பத்திரம் ஆவண எண்** 1483/09 தொலைந்து விட்டது. இந்நிலையில் மேற்படி சொத்திற்குரிய இடத்தை நான் கிரையம் செய்து பெற உள்ளேன். எனவே இதில் யாருக்கேனும் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் இந்த அறிவிப்பு கண்ட 15 நாட்களுக்குள் தங்கள் ஆட்சேபனையை கீழ்காணும் முகவரிக்கு நேரடியாகவோ/பதிவு தபால் மூலமாகவே தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு S.ஆனந்தவல்லி எண்:3.P.S.K.**தெரு**, காஞ்சிபுரம் – 631 501 Cell: 95978 13919.



முனிரத்தினம் நினைவு பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டி கவரைப்பேட்டை ஆர்.எம்.கே. பள்ளி . மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை பள்ளி முதல்வா சப்னா சங்கலா துவக்கி வைத்தாா. இதில் 41 பள்ளிகளைச் சோந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா பங்கேற்கின்றனா். ஆர்.எம்.கே. கல்வி குழுமத்தின் செயலாளர் யலமஞ்சி பிரதீப் இந்நிகழ்ச்சியில கூடைப்பந்து போட்டியை துவக்கி வைத்து விளையாட்டு வீராகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

Kothari

இடம் : சென்னை நாள் : 02.08.2024

கோத்தாரி சுகர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: "கோத்தாரி பில்டிங்ஸ்" நெ.115, மஹாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034. CIN : L15421TN1960PLC004310 Phone 044-35225526 / 35225529 Email: secdept@hckgroup.com Website: www.hckotharigroup.com/kscl

30.06.2024 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் (ரூ. இலட்சத்தில்)

				10 00 1-1- 1
னி வரங்கள்	30.06.2024 அன்று முடிவடைந்த காலாண்டு	31.03.2024 அன்று முடிவடைந்த காலாண்டு	30.06.2023 அன்று முடிவடைந்த காலாண்டு	31.03.2024 அன்று முடிவடைந்த ஆண்டு முடிவுகள்
	தணிக்கை செய்யப்படாதது	தணிக்கை செய்யப்பட்டது	தணிக்கை செய்யப்படாதது	தணிக்கை செய்யப்பட்டது
இயக்கங்களின் மூலம் மொத்த வருமானம்	8,962.20	9,427.69	16,296.36	50,272.88
வரி, தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்கு முன், நடப்பு காலத்திற்கு நிகர லாயம் (+) / நஷ்டம்(-)	(81.82)	379.57	2,749.89	4,191.42
தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்குப் பின், நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர லாபம் (+) / நஷ்டம் (-)	(81.82)	379.57	2,749.89	4,191.42
தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்குப் பின், நடப்புக் காலத்திற்கான வரிக்கு பின் நிகர லாபம் (+) / நஷ்டம் (-)	(53.19)	565.31	1,790.05	2,949.24
நடப்புக் காலத்திற்கான விரிவான மொத்த வருமானம் [நடப்புக் காலத்திற்கான வரிக்குப் பின் லாபம் /(நஷ்டம்) மற்றும் வரிக்குப் பின் இதர விரிவான வருமானம்]	(27.22)	569.72	1,784.42	2,921.23
சமபங்கு மூலதணம் (முகமதிப்பு ஒவ்வொரு பங்கிற்கும் ரூ.10/-)	8,288.86	8,288.86	8,288.86	8,288.86
ரிசர்வுகள் (மதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக)	-	-	-	19,559.49
பங்கு ஒன்றிற்கான சம்பாத்தியம் (முக மதிப்பு ரூ.10/- ஒரு பங்குக்கு) (ஆண்டு விகிதம் செய்யப்படவில்லை) (ரூபாமில்)				
(அ) அடிப்படை (ஆ) டைல்யூட்டு	(0.06) (0.06)	0.68 0.68	2.16 2.16	3.56 3.56

கு**நிப்பு** : மேற்கண்ட நிதிநிலை முடிவுகள், 2015ம் வருடத்தைய செக்யூரிட்டிஸ் அண்டு எக்சேஞ்சு போர்டு ஆஃப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகளின், விதி 33ண் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள முடிவடைந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் ஆகும். முடிவடைந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் முழு விவரம் நேஷணல் ஸ்டாக் எக்ஸ்சேஞ் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் இணையதளம் www.nseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளம் www.hckotharigroup.com/kscl ஆகியவற்றில் கிடைக்கும்.

கோக்காரி சுகர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் லிமிடெட்டுக்காச அர்ஜுன் B. கோத்தாரி

ரீவாக இயக்குநர் DIN:07117816

இந்தியா ரேடியேட்டர்ஸ் லிமிடெட்

CIN: L27209TN1949PLC000963

பதிவு அலுவலகம்: 88, மவுண்ட் ரோடு, கிண்டி, சென்னை - 600 032. Tel: 044-40432210 மின்னஞ்சல்: cs@indiaradiators.com இணையதளம்: www.indiaradiators.com

30 ஜூன், 2024 அன்று முடிந்த காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள்

ளு.லட்சத்தில்

வ. எண்.	விவரங்கள்	முடிந்த காலாண்டு 30.06.2024 _{(தணிக்கை}	முடிந்த காலாண்டு 31.03.2024	முடிந்த காலாண்டு 30.06.2023 _{(தணிக்கை}	முடிந்த ஆண்டு 31.03.2024 ^{(தனிக்கை} செய்யப்பட்டது)
		செய்யப்படாதது)	செய்யப்பட்டது)	செய்யப்படாதது)	செய்யப்பட்டது)
1.	செயல்பாடுகளிலிருந்து மொத்த வருமானம்	1.58	1.58	1.58	6.32
2.	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (அசாதாரண வகைகள் மற்றும் வரிக்கு முன்)	(22.49)	(18.30)	(23.31)	(79.40)
3.	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு முன் அசாதாரண வகைகளுக்குப் பின்)	(22.49)	(18.30)	(23.31)	(79.40)
4.	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (அசாதாரண வகைகள் மற்றும் வரிக்குப் பின்)	(17.64)	(13.53)	(13.83)	(55.77)
5.	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் [உள்ளடங்கிய லாபம்/(நஷ்டம்)				
	காலத்திற்கானது (வரிக்குப் பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்குப் பின்)]	(17.64)	(13.53)	445.63	403.68
6.	சமபங்கு மூலதனம்	90.00	90.00	90.00	90.00
7.	ஒதுக்கீடுகள் (மறுமதிப்பீடு தவிர)	-	-	-	(42.12)
8.	ஒவ்வொரு பங்கிற்கான வருவாய் [ரூ.10/ ஒவ்வொன்றும்]				
	- அடிப்படை	(1.96)	(1.50)	(18.71)	(6.20)
	- இளக்கிய	(1.96)	(1.50)	(18.71)	(6.20)

அ) மேற்குறிப்பிட்ட விரிவான காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கைகள் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிபடுத்தல் தேவைகள்) கட்டுப்பாடுகள் 2015 கட்டுப்பாடு 33ன் படி தாக்கல் செய்யப்பட்டது.

ஆ) முழு நிதி நிலை அறிக்கைகள் மும்பை பங்குச் சந்தை (www.bseindia.com) மற்றும் நிறுவனத்தின் (www.indiaradiators.com) இணையதள முகவரிகளில் கிடைக்கும்.

இந்தியா ரேடியேட்டர்ஸ் லிமிடெட்டிற்காக E N ாங்கஸ்வாமி

ம் சென்னை

முழு நேர இயக்குநர் (DIN: 06463753)



டிடிகே ஹெல்த்கேர் லிமிடெட்

CIN: L24231TN1958PLC003647 Website: www.ttkhealthcare.com

ஜூன் 30, 2024 அன்று முடிவடைந்த காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

	விவாங்கள்		முடிந்த ஆண்டு		
ഖ.		(30/06/2024)	(31/03/2024)	(30/06/2023)	(31/03/2024)
எண்.		தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்தது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்தது
1.	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	20,790.21	18,105.63	20,212.35	75,279.38
2	காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்) (வரி, விதிவிலக்கான மற்றும் / அல்லது அசாதாரணமான பொருட்களுக்கு முன்)	2,102.38	2,422.63	2,063.86	8,412.03
3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்) (விதிவிலக்கான மற்றும் / அல்லது அசாதாரணமான பொருட்களுக்கு பின்)	4,079.43	2,422.63	2,063.86	8,412.03
4	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்) (விதிவிலக்கான மற்றும் / அல்லது அசாதாரணமான பொருட்களுக்கு பின்)	3,157.51	1,827.20	1,566.91	6,284.19
5	காலத்திற்கான மொத்த விரிவான வருமானத்தை [காலத்திற்கான லாபம் / (நஷ்டம்) (வரிக்குப் பின்) மற்றும் பிற விரிவான வருமானம் (வரிக்குப் பின்)] உள்ளடக்கி உள்ளது	3,346.98	1,627.14	1,659.07	6,166.51
6	சம பங்கு மூலதனம் (ஒரு பங்கின் முக மதிப்பு ரூ.10/-)	1,413.03	1,413.03	1,413.03	1,413.03
7	முந்தைய கணக்கியல் ஆண்டின் இருப்புநிலையின்படி பிற பங்குகள் (மறுமதிப்பீட்டு கையிருப்பு தவிர)	-	-	-	98,237.43
8	ஒரு பங்கு வருவாய் (ஒவ்வொன்றும் ரூ.10/-) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்)				
	(a) அடிப்படை (ரூபாயில்)	22.35	12.93	11.09	44.47
	(b) பலமிழந்தது (ரூபாயில்)	22.35	12.93	11.09	44.47

🤃 (1) செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள் 2015ன் – விதிமுறை 33ன் கீழ் பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்யப்பட்ட, டிடிகே ஹெல்த்கேர் லிமிடெட்– ன் (நிறுவனம்) மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜூன் 30, 2024ல் முடிவடைந்த முதல் காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதி நிலை முடிவுகளின் விரிவான அறிக்கையின் ஒரு பகுதியாகும்.

(2) ஜூன் 30, 2024ல் முடிவடைந்த முதல் காலாண்டிற்கான முழு நிதிநிலை முடிவுகள் BSE Limited இணையதளம் (www.bseindia.com), National Stock Exchange of India Limited இணையதளம் (www.nseindia.com) மற்றும் நிறுவனத்தின் இணையதளத்திலும் (www.ttkhealthcare.com) உள்ளது.

(3) ஜூன் 30, 2024ல் முடிவடைந்த முதல் காலாண்டிற்கான நிறுவனத்தின் இந்த நிதிநிலை முடிவுகள் நிறுவனத்தின் பதிவு அலுவலகத்திலும் மற்றும் காணொளி மூலமும் ஆகஸ்ட் 01, 2024 அன்று நடைபெற்ற தணிக்கைக் குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு, மற்றும் ஆக்ஸ்ட் 02, 2024 அன்று நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

(4) இந்த தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) கட்டுப்பாடுகள் 2015ன் கட்டுப்பாடு33ன் கீழ்

நிறுவனத்தின் சட்டப்பூர்வ தணிக்கையாளாகளால் குறுகிய பரிசீலனை செய்யப்பட்டது. (5) இந்த காலாண்டில், நிறுவனமானது, சென்னை, மஹிந்திரா வோல்ட் சிட்டியில் உள்ள கட்டிடத்துடன் கூடிய குத்தகை நிலத்தை ரூ.2,300 லட்சத்துக்கு விற்றுள்ளது

மற்றும் விற்பனையின் லாயம் ரூ.1,977.50 லட்சம் (நிகரமாக) மேற்கண்ட முடிவுகளில் கருதப்பட்டது. (6) வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை மற்றும் பிற தொடர்புடைய பகுதிகளுக்கான நிறுவனத்தின் பங்களிப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020ன் அமலாக்கம் ஏப்ரல் 01, 2021க்கு அப்பால் அரசாங்கத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிறுவனம் அதன் ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையில் 2020-21 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ரூ.350 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. விதிகளின் செயல்பாட்டிற்குப்பின் மேலும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க முன்மொழிகிறது.

நடவடிகணையை எருகை முண்படியூகூறது. (7) மார்ச் 31, 2024ல் முடிவடைந்த காலாண்டிற்கான புள்ளிவிவரங்கள், முழு நிதியாண்டின் தணிக்கை செய்யப்பட்ட புள்ளிவிவரங்களுக்கும், நிலுவைகளுக்கான சரிசெய்தலுக்குப் பிறகு தொடாபுடைய நிதியாண்டின் ஆண்டு முதல் தேதி வரை மற்றும் மூன்றாம் காலாண்டு இறுதி வரையிலான வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களுக்கும் இடையிலான சமநிலை புள்ளிவிவரங்களுக்கும் மற்றும் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகும்.

(8) முந்தைய காலங்கள் / ஆண்டின் புள்ளி விவரங்களானது தற்போதைய காலங்கள் / ஆண்டுக்கான வழங்கல்களுக்கு இசைவாக அவசியமான எல்லா இடங்களிலும் ஒருங்கிணைக்கப்பட்டு மற்றும் மறுவகைப்படுத்தப்பட்டது.

டிடிகே ஹெல்க்கேர் லிமிடெட்டிற்காக டி டி ரகுநாதன் நிர்வாகத் தலைவர்

இடம்: சென்னை தேதி: ஆகஸ்ட் 02, 2024